

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

டிஸ்ரன்ஸ் லேர்னிங் சென்ரர் லிமிட்டட் (“கம்பனி”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும். முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன், அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள்

பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கூட்டுத்தாபனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
வருமானவரி, நிறுத்திவைத்தல் வரி மற்றும் பொருளாதார சேவைக்கட்டணம் கூட்டுமொத்தம் ரூபா. 4,136,528 ஆறு வருடங்களுக்கு மேலாக நிலுவையாகவுள்ள.	ஐஆர்டி தீர்மானத்தினை தொடர்ந்து 2025 இல் இறுதி கணக்கில் நம்பத்தகுந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பதிவழிப்பிற்கான சாத்தியப்பாட்டினை டிஎல்சி எதிர்பார்க்கின்றது.	தொடர்புடைய வரிகளினை அறவீடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5.2 செலுத்த வேண்டியவை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
நிகழ்ச்சித்திட்டங்களுக்காக 2022 ஆம் ஆண்டில் முற்பணமாக பெறப்பட்ட மிகுதியாகவுள்ள ரூபா 2,580,000 மீளாய்வாண்டின் இறுதிவரை மீளளிக்கப்படாதிருந்தது.	மீதியாகவுள்ள நிதியினை மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல் தொடர்பான இரண்டு நினைவூட்டல் டிஎல்சி வழங்கப்பட்டிருந்தது. 2026 1ஆம் காலாண்டில் இவ்விடயம் முடிவுறுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.	பெறப்பட்ட முற்பணத்தினை மீளளிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரச தொழில் முயற்சிகளின் ஆளுகை வழிகாட்டியின் அத்தியாயம் 2.3	செயல்நிறைவேற்றல் திட்டம், வருடாந்த பாதீட்டுடன் இணைத்து தந்திரோபாயத் திட்டம் அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டில் மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை	ஏற்றுக்கொள்ளப்பட்டது 2025 ஆம் ஆண்டில் இருந்து தொடர்புடைய பிரமாணங்களுடன் இணங்கி செயற்படுவதனை டிஎல்சி உறுதிசெய்கிறது.	செயல்நிறைவேற்றல் திட்டம், வருடாந்த பாதீட்டுடன் இணைத்து தந்திரோபாயத் திட்டம் சுற்றறிக்கை அறிவுறுத்தலுக்கு அமைவாக திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரச தொழில் முயற்சிகளின் செயற்பாட்டு வழிகாட்டியின்.			
(i) பிரிவு 3.4	ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு திட்டங்கள் ஒவ்வொரு அரச தொழில் முயற்சிகளும் உருவாக்க வேண்டிய போதிலும் கம்பனியினால் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்க வில்லை.	ஏற்றுக்கொள்ளப்பட்டது அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கைக்கு அமைவாக ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு திட்டங்களை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது டிஎல்சி இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 முடிவுறுத்தி அனுமதியினை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.	ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு திட்டங்களை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) பிரிவு 6.6	2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை.	2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை அமைச்சரவை அனுமதிக்காக நிரல் அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்	ஆண்டறிக்கைகள் சுற்றறிக்கைக்கு அமைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

ளது,
பாராளுமன்றத்திற்கு
சமர்ப்பிக்கப்படுவதற்கு
முன்னர் தற்போது
அமைச்சரவை அனுமதி
எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள
வருடாந்த
பொதுக்கூட்டத்தினை
தொடர்ந்து 2023 ஆம்
ஆண்டிற்கான
ஆண்டறிக்கை
சமர்ப்பிக்கப்படும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 11,914,267இற்கான இலாபமொன்று காணப்பட்டதுடன், அதனோடு நேர் முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 9,152,671 தொகையாக காணப்பட்டது. அதன் படி நிதி விளைவுகளில் ரூபா. 2,761,596 இற்கான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. நிகழ்நிலை நிகழ்ச்சித்திட்ட வருமானம் மற்றும் நிதி வருமானத்தில் ரூபா. 12,598,778 வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் நிகழ்நிலை பரீட்சை வருமானம் மற்றும் பங்குடமை, பிராந்திய பங்குடமை நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடான வருமானம் ரூபா 15,249,503 இனால் அதிகரித்தமை இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்றிறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கும் உலகளாவிய தொலைதூரக் கற்றல் வலையமைப்பினை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் கம்பனியானது நிகழ்வுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், மாநாடுகள், பரீட்சைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருத்தல் வேண்டும் இருப்பனும் மீளாய்வாண்டில் பல்வேறுபட்ட தலைப்புகளில் பல்வேறுபட்ட குழுக்களாக பிரித்து 925 உத்தியோகத்தர்களுக்கு 06 நிகழ்நிலை பயிற்சி திட்டங்களும் 25 நேரடி பயிற்சித் திட்டங்களும் மட்டுமே நடாத்தப்பட்டிருந்தன. மேலும், நோக்கங்களுக்கு முரணாக புதிதாக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக 2000 கோப்பு உறைகள் அச்சடப்பட்டு பாடசாலை கல்வியை முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூபா. 156,465 செலவிடப்பட்டிருந்தது.	புதிய வருமானம் ஈட்டும் வணிக வழிகளை விருத்தி செய்யும் பொருட்டு டிஎல்சி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை வணிகத்தின் மேம்படுத்தல் பிரிவினால் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர கற்கைகளை முடிவுறுத்திய மாணவர்களுக்கிடையே விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. இச் செலவினம் வியாபார குறியினை மேம்படுத்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட நோக்கங்களுக்காவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.	நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்கான திட்டங்களை திட்டமிடப்பட்டு, திட்டமிடப்பட்டிருந்த செயற்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

- (ஆ) (i) நிதி மற்றும் நிர்வாக முகாமையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர் 2024 யூலை 31 இல்லிருந்து பதவியை இராஜினாமா செய்திருந்தமையினைத் தொடர்ந்து பணிப்பாளர் சபையின் அனுமதிக்கு அமைவாக 2024 ஆகஸ்ட் 30 இல்லிருந்து நிதி மற்றும் நிர்வாக இணைப்பாளர் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராக பதில் கடமை நிமிர்த்தம் நியமிக்கப்பட்டிருந்தார். நிரந்தர உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் நாளதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ii) பதில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர் செலவு சிட்டைகள் தயாரித்தல் மற்றும் பரிசோதித்தல், பணத்தினை ஏற்றல், காசோலை வரைதல், வங்கி இணக்கக்கூற்று தயாரித்தல், பேரேடுகளை பராமரித்தல் மற்றும் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் போன்ற அனைத்து நிதி சார்ந்த கடமைகளை மேற்கொண்டுள்ளார்.
- நிதி மற்றும் நிர்வாக முகாமையாளரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- நிதி மற்றும் நிர்வாக முகாமையாளர் போன்ற பிரதானமான பதவிகளுக்கு நிரந்தர உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
- டிஎல்சி தற்போது எட்டு நிதி செயற்பாடுகளில் உத்தியோகத்தர்களுடன் உத்தியோகத்தர்களுடன் இயங்குகின்றது. உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினால் இப் பிரச்சனை எழுந்துள்ளது இவ்விடயத்தினை நிவர்த்தி செய்வதற்கு டிஎல்சி 04 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. ஒரு நிரந்தர நிதி மற்றும் நிர்வாக முகாமையாளர் நியமிக்கும் வரை ஒரு நிதி உதவியாளரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- நிதி செயற்பாடுகளில் வேலை பகிர்வு ஊடாக உள்ளகக் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட வேண்டும்.

3.2 பெறுகை முகாமைத்துவம்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	இலங்கை சனநாயக சேசலிச குடியரசின் அரசாங்க பெறுகை வழிகாட்டியின் பிரிவு 8.9.1 பிரகாரம் பயிற்சி நிகழ்வுகளுக்கான உணவு விநியோகத்திற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தமானது முறையான ஏற்பு கடிதங்கள், ஒப்பந்த உடன்படிக்கை எதுவுமின்றி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது மற்றும் மீளாய்வாண்டில் ரூபா. 3,514,810 கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.	2026 ஆம் ஆண்டிற்குள் விரிவான ஒப்பந்த உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன், பெறுகை வழிகாட்டியின் தேவைகளுக்கு இணங்க இவ் விடயத்தினை கையாள்வதற்காக, பிரதான நிரைவேற்று அதிகாரியினால் உள்ளார்ந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.	அரசாங்க பெறுகை வழிகாட்டியினை பின்பற்றி, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
(ஆ)	கணினிகள் மற்றும் கணினி உபகரணங்களைக் கொள்வனவு செய்வது, பெறுகை திட்டத்தில் முன்னுரிமை மற்றும் அவசரப்	பெறுகை நடைமுறையில் ஏற்பட்டிருந்த காலதாமதத்தினால் இப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது	முன்னுரிமைப் பெறுகைகள் தொடர்பான நடவடிக்கை வழிகாட்டியின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட

பணியாகச் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அத்தகைய பெறுகைகள் மேற்கொள்ளப்படுக்கவில்லை மாறாக, மீளாய்வாண்டில் கம்பனி எந்தவொரு ஒப்பந்த உடன்படிக்கைகளும் இன்றி, அவற்றினை வாடகை அடிப்படையில் தொடர்ந்து பெறப்பட்டு மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு ரூபா. 1,334,378 கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வேண்டும் மற்றும் அவசரப் பொருட்கள் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் பெறுகை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

4.1 நிதிக் கூற்றுக்களினை சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரச தொழில் முயற்சிகளின் செயற்பாட்டு வழிகாட்டியின் பிரிவு 6.6 இன் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்த அறுபது (60) நாட்களுக்குள் கணக்குகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் 229 நாட்கள் தாமதமாக 2025 அக்டோபர் 16 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	டிஸ்ரன்ஸ் லேனிங் சென்ரர் லிமிட்டட், 2024 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களினை, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்துள்ளது. இருப்பினும், இயக்குநர் சபையினை நியமிப்பதிலும், முறையான அனுமதி செயல்முறையிலும் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.	சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம், கணக்குகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4.2 கணக்காய்வு குழு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அரச தொழில் முயற்சிகளின் ஆளுகை வழிகாட்டியின் அத்தியாயம் 4.2 (h) பிரகாரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் நடத்தப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டில் இரண்டு குழு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.	1 ஆம் மற்றும் 2 ஆம் காலாண்டுகளில் கணக்காய்வு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தது இருப்பினும், தேர்தல் மற்றும் சபை கலைக்கப்பட்டதன் காரணமாக, 3 ஆம் மற்றும் 4 ஆம் காலாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டங்கள் தாமதமாயிருந்தது. 2025 ஆம் ஆண்டிலிருந்து இந்த விடயத்தினை நிவர்த்திசெய்யும் செயற்பாட்டில் டிஎல்சி ஈடுபட்டுள்ளது.	சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின்படி கணக்காய்வு குழுக்கள் நடத்தப்பட வேண்டும்.